

சிறப்புக் குறிப்பு 03 ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றிற்கான மாறுதல்

அறிமுகம்

நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின்¹ கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட மேம்பாடுகளின் பகுதியொன்றாக 2024 நவம்பர் 27 தொடக்கம் இரட்டைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றிற்கு இலங்கை மத்திய வங்கி நகர்ந்தது. இதற்கமைய, மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைச் சமிக்ஞையிடுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் முதலாந்தர நாணயக் கொள்கைக் கருவியாக ஓரிரவுக் கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்தியது. ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றிற்கான இம்மாறுதலானது நாணயக் கொள்கைத் தொடர்பூட்டலினை எளிதாக்குவதனையும் நாணயக் கொள்கை ஊடுகடத்தலின் விளைத்திறனை மேம்படுத்துவதனையும் நோக்காகக் கொண்டுள்ளது.

ஒற்றைக் கொள்கை வட்டி வீதமொன்றிற்கான தேவைப்பாடு

இலங்கையின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பானது பணச் சபை முறைமையிலிருந்து 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தற்போதைய நாணயக் கொள்கைக் கட்டமைப்பான நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பிற்கு படிப்படியாகப் பரிணாமமடைந்துள்ளது. இச்சட்டமானது உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதனை மத்திய வங்கியின் முதன்மைக் குறிக்கோளாக அங்கீகரிக்கின்றது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் வெற்றியானது கொள்கை மாற்றங்களின் செயற்றிறன்மிக்க ஊடுகடத்தல் மற்றும் பணவீக்கத்தின் நிலைநிறுத்தப்பட்ட எதிர்பார்க்கைகள் என்பன மீது பாரியளவில் தங்கியுள்ளது. சந்தைக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் தெளிவான சமிக்ஞையிடலின் மூலம் இவை இரண்டும் செல்வாக்கிற்குட்பட்டுள்ளன. ஒற்றை வட்டி வீதமொன்றுடனான கொள்கைக் கருவியொன்று இந்நோக்கத்திற்கு நன்கு பயனளிக்கின்றது.

ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றினை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தினை உயர்ந்தளவிலான எல்லையாகவும் துணைநிலை வைப்பு வசதி வீதத்தினை தாழ்ந்தளவிலான எல்லையாகவும் கொண்ட இரட்டைக் கொள்கை வட்டி வீதங்களான வீச்சு முறைமையொன்றின் கீழ் நாணயக் கொள்கைத் தொழிற்பாடுகளை மத்திய வங்கி மேற்கொண்டது. இவ்வீச்சானது மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டு

இலக்காகக் காணப்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தினை² வழிநடத்தியது. இருப்பினும், முதன்மையாக அதன் சிக்கல்வாய்ந்ததன்மை மற்றும் மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைச் சந்தைக்கு ஊடுகடத்துவதிலுள்ள வெளிப்படைத்தன்மையின்மை என்பன காரணமாக இரட்டைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையானது சில குறைபாடுகளை எதிர்கொண்டது. இரட்டைக் கொள்கை வட்டி வீதங்களைப் பயன்படுத்தி நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை அறிவித்தமையும், வங்கிகளிற்கிடையிலான பணச் சந்தை வீதமான சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் அசைவுகளை துணைநிலை வீத வீச்சிலுள்ள இருந்தமையும் சந்தைப் பங்கேற்பாளர்களிடையே சில நிச்சயமற்றதன்மைகளை உருவாக்கியது. மேலும், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது துணைநிலை வீத வீச்சிலுள்ள எங்கு காணப்பட வேண்டுமென்பதிலும் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் ஏற்படுகின்ற மாற்றங்களாகக் கருதப்பட முடியுமா என்பதிலும் தெளிவின்மை காணப்பட்டது. இந்த வெளிப்படைத்தன்மையின்மையானது மத்திய வங்கியின் நாணயக் கொள்கை எண்ணங்களைச் சந்தைப் பங்கேற்பாளர்களுக்குத் துல்லியமாக விளக்கப்படுத்துவதில் சிக்கல்தன்மையினை ஏற்படுத்தியிருக்கலாம்.

மேலும், கொள்கை வட்டி வீதங்கள் நிதியியல் நிறுவனங்களில் வைப்பு மற்றும் கடன்வழங்கல் வட்டி வீதங்களை நிர்ணயிப்பதற்கான முக்கிய அடிப்படை அளவுக்குறியீடுகளாகத் தொழிற்படுவதனால் பல்வேறு கொள்கை வட்டி வீதங்களைக் கொண்டிருப்பதானது நிதியியல் உற்பத்திகளின் விலையிடலில் சிக்கல்தன்மைகளுக்கு வழிவகுத்திருக்கலாம். இரட்டைக் கொள்கை வட்டி வீத அணுகுமுறையில் உள்ள இச்சிக்கல்வாய்ந்ததன்மைகள் கொள்கை வீத மாற்றங்களுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களில் மெதுவான சீராக்கங்களுக்கு வழிவகுத்து, அதன்மூலம் பரந்தளவிலான பொருளாதாரத்தினைச் செல்வாக்கிற்குட்படுத்துவதில் நாணயக் கொள்கையின் செயற்றிறனைக் குறைவடையச் செய்திருக்கக்கூடும்.

இதற்கமைய, நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் சமிக்ஞையிடல் மற்றும் தொடர்பூட்டல் என்பவற்றினை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தினைக் கருத்திற்கொண்டு, நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீதக் கட்டமைப்பின் பின்பற்றுகைக்கான வழிகாட்டலுடன் இசைந்து செல்லும் விதத்தில் ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான செயன்முறையில் மத்திய வங்கி ஈடுபட்டது. ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையினை நோக்கிய முன்னேற்றத்தின் ஆரம்பப் படிமுறையொன்றாக, இரட்டைக் கொள்கை வட்டி வீதங்களினால் உருவாக்கப்பட்ட துணைநிலை வீத வீச்சின் அளவினை மத்திய வங்கி படிப்படியாகக் குறைத்தது. மேலும், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது

1 இம்மாறுதல் குறித்த மேலதிக தகவல்களுக்கு "இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலமாக ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றினை நடைமுறைப்படுத்துகின்றது" எனும் ஊடக வெளியீட்டினையும் https://www.cbsl.gov.lk/sites/default/files/concept_note_on_opr_e.pdf இணைப்பைக் கிடைப்பவர்களுள்ள விளக்கக் குறிப்பினையும் பார்க்கவும்.

2 சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமென்பது குறிப்பிட்டதொரு திகதியில் உரியப்பெற்ற வந்தக வங்கிகளிற்கிடையே மேற்கொள்ளப்படுகின்ற ஓரிரவுப் பணையமல்லாத வங்கிகளிற்கிடையேயான அழைப்புப் பண கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதமாகும்.

வினைத்திறன்மிக்க திரவத்தன்மை முகாமைத்துவத்தின் ஊடாக ஏறத்தாழ விரும்பத்தக்க வீதமொன்றில் பேணப்பட்டதுடன், இது ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறைக்குத் தடைகளெதுவுமின்றி மாறுதலடைவதற்கு மத்திய வங்கிக்கு ஆதரவளித்தது. அதன்பின்னர், பன்னாட்டு ரீதியிலான சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, கொள்கைப் பரிசீலனைகள் மற்றும் ஆர்வலர்களுடனான கலந்தாலோசனைகள் என்பவற்றினைத் தொடர்ந்து 2024 நவம்பரில் ஒற்றைக் கொள்கை வட்டி வீதக் கட்டமைப்பொன்றினை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியது.

ஒற்றைக் கொள்கை வட்டி வீதத்தின் நன்மைகள்

ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றிற்கான நகர்வானது பல அனுகூலங்களை வழங்கி, அதன்மூலம் நாணயக் கொள்கையின் செயற்றிறனைக் குறிப்பிடத்தக்களவு மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. நிதியியல் சந்தைகளுக்குத் தெளிவான மற்றும் சீரான சமிக்ஞையொன்றினை வழங்குவதன் மூலம், இது கொள்கைப் போக்கில் நிச்சயமற்றதன்மையினைக் குறைப்பதுடன் சந்தைப் பங்கேற்பாளர்கள் அதிகளவிலான நம்பிக்கையுடன் தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதனை வசதிப்படுத்துகின்றது. இம்மேம்பட்ட வெளிப்படைத்தன்மையானது நாணயக் கொள்கையின் ஊடுகடத்தலினை வலுப்படுத்தி, நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் குறுங்கால வட்டி வீதங்களுக்கும் பரந்தளவிலான பொருளாதாரத்திற்கும் மிகவும் செயற்றிறன்மிக்க விதத்தில் மாற்றப்படுவதனை நிச்சயப்படுத்துகின்றது.

மேலும், அடிப்படை அளவுக்குறியீட்டு வட்டி வீதமாகத் தொழிற்படுகின்ற ஒற்றைக் கொள்கை வட்டி வீதமொன்றுடன் நிதியியல் நிறுவனங்கள் அவற்றின் நிதியியல் உற்பத்திகளைத் துல்லியமாக விலையிட முடியுமென்பதுடன், இது சந்தை வட்டி வீதங்களில் நிலையானதன்மையினை நிச்சயப்படுத்துகின்றது. இது முதலீட்டாளர் நம்பிக்கைக்கு இன்றியமையாததாகக் காணப்படுகின்ற நிதியியல் முறைமையினுள் நிதியங்களின் இயங்குதன்மையினை மேம்படுத்துகிறது, சிறந்த திரவத்தன்மை முகாமைத்துவத்தினை வசதிப்படுத்துகின்றது மற்றும் அதிகளவில் ஊகிக்கத்தக்க வட்டி வீதச் சூழலொன்றினை ஊக்குவிக்கின்றது.

ஒற்றைக் கொள்கை வட்டி வீதத்தின் தொழிற்படுத்துகை


ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் தொழிற்பாட்டுக் கட்டமைப்பானது குறுங்கால வட்டி வீதங்களை நிலைநிறுத்துவதன் மூலம் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலினை நெறிப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓரிரவு கொள்கை வீதத்தின் அறிமுகத்துடன் மத்திய வங்கி சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தினை அறிவிக்கப்பட்ட ஓரிரவு கொள்கை வீதத்தில் அல்லது அதனை அண்மித்த மட்டத்தில் பேணுவதற்கு இலக்கிடுகின்றது. மேலும், மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் பொருட்டு தேவைக்கேற்ப நாணயக் கொள்கைச் சபையினால் ஓரிரவுக் கொள்கை வீதமானது காலத்திற்குக் காலம் மீளாய்வு செய்யப்பட்டுச் சீராக்கப்படும்.

ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறைக்கான மாறுதலினைத் தொடர்ந்து, இரட்டைக் கொள்கை வட்டி வீத முறைமையின் கீழ் மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வீதங்களாகக் கருதப்பட்ட துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன இதன்பின்னர் அவ்வகிபாகத்தினை ஆற்றாது. இருப்பினும், துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மத்திய வங்கியுடனான ஓரிரவுக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ளும் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முறையே துணைநில் வைப்பு வசதி மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி என்பவற்றிற்குப் பொருந்தக்கூடிய வீதங்களாகத் தொடர்ந்து தொழிற்படும்.³ மேலும், துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுடன் ஓரிரவுக் கொள்கை வீதத்திற்கு இணைக்கப்பட்டுள்ளதுடன் வங்கிகளிற்கிடையிலான அழைப்புப் பண கொடுக்கல்வாங்கல்கள் என்பவற்றிற்கு ஓரிரவு மற்றும் குறுங்காலத் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் தாழ்ந்தளவிலான மற்றும் உயர்ந்தளவிலான எல்லைகளாகவும் செயற்படுகின்றன.

இதற்கமைய, ஓரிரவு மற்றும் குறுங்கால மீள்கொள்வனவு ஏலங்களுக்கு, ஓரிரவு கொள்கை வீதமானது விலைக்குறிப்பீட்டு வீதங்களிற்கான உயர்ந்தளவிலான எல்லையாகத் தொழிற்படுகின்ற வேளையில் துணைநில் வைப்பு வசதி வீதமானது தாழ்ந்தளவிலான எல்லையாகத் தொழிற்படுகின்றது. சந்தையிலிருந்து விஞ்சியளவிலான திரவத்தன்மையினை உள்ளீர்க்கின்ற வழிமுறையொன்றாக மீள்கொள்வனவு ஏலங்களை மத்திய வங்கி நடாத்துகிறது. பங்கேற்கும் நிறுவனங்கள் மிகையான திரவத்தன்மையினைக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு இரண்டு மாற்றுவழிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது விஞ்சியளவிலான நிதியங்களை துணைநில் வைப்பு வசதி வீதத்தில் மத்திய வங்கியில் வைப்புச் செய்பவராம் அல்லது மீள்கொள்வனவு ஏலங்களில் பங்கேற்கலாம். மீள்கொள்வனவு

3 துணைநில் வைப்பு வசதி வீதமென்பது பங்கேற்கும் நிறுவனங்கள் துணைநில் வைப்பு வசதியின் கீழ் ஓரிரவு அடிப்படையொன்றில் மத்திய வங்கியில் மேற்கொள்கின்ற அவர்களது விஞ்சியளவிலான நிதியை வைப்புக்களிற்கு வழங்கப்படும் வீதமாகக் காணப்படுகின்ற வேளையில் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமென்பது பங்கேற்கும் நிறுவனங்கள் துணைநில் கடன்வழங்கல் வசதியின் கீழ் ஓரிரவு அடிப்படையொன்றில் மத்திய வங்கியிலிருந்து நிதியங்களைக் கடன்பெற முடியுமான வீதமாகக் காணப்படுகின்றது.

வரையடம் சி.கு. 3.1: ஒற்றைக் கொள்கை வட்டி வீதக் கட்டமைப்பு




மூலம்: இலங்கை மத்திய வங்கி

ஏலங்கள் பங்கேற்கும் நிறுவனங்களுக்குக் கவர்ச்சிகரமானதாகத் தொடர்ந்தும் காணப்படுவதனை நிச்சயப்படுத்தும் பொருட்டு, மத்திய வங்கி துணைநிலை வைப்பு வசதி வீதத்திற்குச் சமமான குறைந்தபட்ச விலைக்குறிப்பிட்டு வீதமொன்றினையும் ஓரிருவருக்கான வீதத்தில் வரையறுக்கப்பட்ட உயர்ந்தபட்ச விலைக்குறிப்பிட்டு வீதமொன்றினையும் நிறுவுகின்றது. பங்கேற்கும் நிறுவனங்கள் தமது விஞ்சியளவிலான நிதியங்களை துணைநிலை வைப்பு வசதியில் வைப்பிலிருகின்ற தெரிவினை எப்பொழுதும் கொண்டிருக்குமென கருதினால், துணைநிலை வைப்பு வசதி வீதமானது ஓரிருவரும் குறுங்கால மீள்கொள்வனவு ஏலங்களை நடாத்துவதற்கு வினைத்திறன்மிக்க குறைந்தபட்ச வீதமொன்றினை உருவாக்கின்றது.

மறுபுறம், ஓரிருவரும் குறுங்கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களிற்கு, துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதமானது உயர்ந்தளவிலான எல்லையாகத் தொழிற்படுகின்ற வேளையில் ஓரிருவருக்கான வீதமானது தாழ்ந்தளவிலான எல்லையினை வரையறுக்கின்றது. சந்தையினுள் திரவத்தன்மையினை உட்செலுத்துவதற்காக நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை மத்திய வங்கி நடாத்துகின்றது. பங்கேற்கும் நிறுவனங்கள் திரவத்தன்மைப் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றபோது, அவர்களுக்கும் இரண்டு மாற்று வழிகள் காணப்படுகின்றன. அவர்கள் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தில் மத்திய வங்கியிடமிருந்து நிதியங்களைக் கடனாகப்பெற முடியும் அல்லது அறிவிக்கப்பட்ட நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களில் பங்கேற்று தகுதிவாய்ந்த பிணையங்களை வைத்து திரவத்தன்மையினைப் பெற்றுக்கொள்ள முடியும். நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களின் போட்டித்தன்மையினைப் பேணுவதற்கு, மத்திய வங்கி ஓரிருவருக்கான வீதத்திற்குச் சமமான குறைந்தபட்ச விலைக்குறிப்பிட்டு வீதமொன்றினை நிர்ணயிக்கின்ற வேளையில், துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தில் உயர்ந்தபட்ச விலைக்குறிப்பிட்டு வீதமானது வரையறுக்கப்படுகின்றது. பங்கேற்கும் நிறுவனங்கள் துணைநிலை கடன்வழங்கல் வசதியிலிருந்து கடன்பெறுகைகளை மேற்கொள்வதற்கான மாற்று வழியினைக் கொண்டிருப்பதனால்,

வரைபடம் சி.கு. 3.2: ஓரிருவருக்கான வீதம், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் மற்றும் துணைநிலை வசதி வீதங்கள்



ஓரிருவரும் குறுங்கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை நடாத்துவதற்கு துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதமானது வினைத்திறன்மிக்க உச்சவரம்பு வீதமொன்றினை உருவாக்கின்றது.

பணச் சந்தையில் நடைமுறைப்படுத்தலிற்குப் பின்னரான விளைவுகள்

எதிர்பார்க்கப்பட்டவாறு, ஒற்றை கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் அறிமுகப்படுத்தலுடன் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது ஓரிருவருக்கான வீதத்தினை நோக்கிப் படிப்படியாகச் சீராக்கப்பட்டதுடன் 2024 திசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து ஓரிருவருக்கான வீதத்திற்கு அண்மையில் தொடர்ந்து காணப்பட்டது. ஓரிருவருக்கான வீதத்தினை நோக்கிய சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் இவ்விரைவான சீராக்கமானது வங்கிகளிற்கிடையிலான அழைப்புப் பணச் சந்தையின் அதிகரித்தளவிலான நடவடிக்கையினால் பெருமளவு ஆதரவளிக்கப்பட்டது. தற்போது, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதமானது ஓரிருவருக்கான வீதத்தில் அல்லது அதற்கண்மையில் தொடர்ந்து காணப்படுவதானது ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறைக்கான சீரானதொரு மாறுதலினை வெளிப்படுத்துகின்றது. மேலும், புதிய முறைமைக்கான சந்தையின் விரைவான ஒருங்கமைப்பினைப் பிரதிபலித்து, குறுங்கால சந்தை வட்டி வீதங்களின் சீராக்கங்கள் ஏனைய அடிப்படை அளவுக்குறியீட்டு வட்டி வீதங்களுக்கு ஏற்கனவே ஊடுகடத்தப்பட்டுள்ளமையானது

ஒற்றைக் கொள்கை வட்டி வீதமொன்றிற்கான மாறுதலானது மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க படிமுறையொன்றினைக் குறிக்கின்றது. இது நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்றிறன் என்பவற்றினை மேம்படுத்தும் வேளையில், சந்தை ஊகிப்பினை மேம்படுத்துவதற்கும் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நெறிப்படுத்தப்பட்ட திரவத்தன்மை முகாமைத்துவத்துடன் இணைந்து நாணயக் கொள்கைத் தொழிற்பாடுகளில் மேம்பட்ட தெளிவாந்தன்மையுடன், நாணயக் கொள்கைத் தொழிற்பாட்டிலும் வலுப்படுத்தப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாறுதலானது மத்திய வங்கியின் கொள்கை நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையினை மேம்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இது சந்தைகள் மற்றும் பரந்தளவிலான பொருளாதாரம் என்பவற்றில் நாணயக் கொள்கைச் சமிக்ஞையிடலினதும் ஊடுகடத்தலினதும் வினைத்திறன் மற்றும் செயற்றிறனை வலுப்படுத்தும். ஒட்டுமொத்தமாக, நாணயக் கொள்கைச் செயற்றிறனை மேம்படுத்துவதானது நிலையானதொரு பொருளாதாரத்தினை உருவாக்கி, முதலீட்டாளர்களின் மனோபாவங்களை மேம்படுத்தத் துணைபுரிவதுடன் பொருளாதாரத்தின் விலை உறுதிப்பாட்டினைப் பேணுகின்ற குறிக்கோளினை அடைவதற்கும் உதவுகின்றது.